

Name of the farmer : T.JEGADESH

Place : Chinakampalayam , Dharapuram block.

Mobile no : 9843083380



Mr T.Jegadesh is a successful organic farmer owning 4 Acre of land . He was inspired by the book Pasumai oli and started practicing organic farming for past two years. Due to the unavailability of water now he is undergoing only Moringa cultivation for nearly one and half acre with inter crop as Tapioca and Ribbed gourd. He is owning one country breed cow for his successful organic farming. He is also owning one crossbreed cow and few hen. He is preparing the following karaisals for his successful organic farming.



பஞ்சு காவ்யா

- பச்சை மாட்டு சாணம் - 3 கிலோ
- கோமியம் - 3 லிட்டர்
- மண்ட வெல்லம் - 2 கிலோ
- தயிர் - 3 லிட்டர்
- பால் - 3 லிட்டர்
- வாழை பழம் - 2 கிலோ
- கடலை பிண்ணாக்கு - 1 கிலோ
- இளநீர் - 2 லிட்டர்
- ஈஸ்ட் - 100 கிராம்
- தண்ணீர் - 5 லிட்டர்

செய்முறை :

பஞ்சு காவ்யா தயாரிக்க ஆரம்பிக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன் கடலை பிண்ணாக்கை தண்ணீரில் ஊற வைக்கவும். ஒரு மணி நேரத்திற்கு பிறகு எல்லா பொருட்களையும் மண் பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் உள்ள தண்ணீரில் போட்டு நிழலில் வைத்து நன்கு கலக்கவும். தொடர்ந்து 15 நாட்களுக்கு காலையும் மாலையும் கடிகாரம் சுற்றும் திசையில் கலக்கி விடவும். இவ்வாறு கலக்கும் போது மீத்தேன் வாயு வெளியேறி நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் பெருகும்.

10 லிட்டர் தண்ணீருக்கு 350 மில்லி லிட்டர் வீதம் பஞ்ச காவ்யாவை கலந்து அடிக்கவும். பஞ்ச காவ்யா தயாரித்த தினத்தில் இருந்து 6 மாதம் காலம் வரை உபயோகிக்கலாம்.



பயன்கள்:

- ✓ பயிர்களுக்கு நல்ல வளர்ச்சி ஊக்கி.
- ✓ 15 நாட்களுக்கு ஒரு முறை அடித்து வந்தால் பயிர்கள் பச்சையாக வளர்ந்து அதிக பூக்களை தரும். இதனால் காய்கள் பெருகும்.
- ✓ பூச்சி மற்றும் பூஞ்சான் நோய் தாக்குதல் குறையும்.

ஜீவமிர்தகரைசல்

- பச்சை மாட்டு சாணம் - 10 கிலோ
- கோமியம் - 10 லிட்டர்
- மண்ட வெல்லம் - 2 கிலோ
- பயிர் மாவு - 2 கிலோ
- சொந்த காட்டு மண் - 1 கிலோ
- தண்ணீர் - 200 லிட்டர்

செய்முறை:

இவை அனைத்தையும் பெரிய பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு கடிகாரம் சுற்றும் திசையில் ஒரு நாளைக்கு 3 முறை நன்கு கலக்கவும். அடுத்த 48 மணி நேரத்தில் ஜீவமிர்தகரைசல் தயாராகி விடும்.15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கவும்.

பிரமாஸ்த்திரம்

- வேப்பிலை - 2 கிலோ
- பாகற்காய் இலை - 2 கிலோ
- புங்கம் இலை - 2 கிலோ
- எருக்கு இலை - 2 கிலோ
- கொய்யா இலை - 2 கிலோ
- கருவேப்பிலை - 2 கிலோ
- சீதா இலை - 2 கிலோ
- சோற்றுக்கற்றாழை - 2 கிலோ
- கோமியம் - 10 லிட்டர்

செய்முறை:

மேலே கொடுக்கப்பட்ட இலைகளில் எதாவது 5 இலைகளை எடுத்து சாணிக்குழியில் புதைத்து வைக்கப்பட்ட பெரிய பானையில் போட்டு கோமியம் ஊற்றி மூடவும். அதன் மேற்பரப்பில் நாட்டு மாட்டு சாணியை பரப்பவும். 21 நாட்களுக்கு பின் அதை எடுத்து வடிகட்டி 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் வீதம் கலந்து அடிக்கவும்.



பயன்:

- ✓ பூச்சி விரட்டி.

வேப்பம் பிண்ணாக்கு கரைசல்:

- வேப்பங் காய் - 10 கிலோ
- தண்ணீர் - 10 குடம்
- கோமியம் - 10 லிட்டர்

செய்முறை:

கொடுக்கப்பட்ட பொருட்களை ஒன்றாக கலந்து 3 நாட்களுக்கு நன்றாக ஊற வைத்து வடிகட்டவும்.

பயன்படுத்தும் முறை:

வேப்பம் பிண்ணாக்கு கரைசலில் இருந்து 10 லிட்டரை எடுத்து 500 மில்லி லிட்டர் பிரமாஸ்த்திரம் மற்றும் சோப்பு தண்ணீர்(ஒட்டு பசை) 500 மில்லி லிட்டருடன் கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கவும்.

பயன்:

- ✓ பூச்சி விரட்டி.

மீன் அமிலம்

- மீன் - 1 கிலோ
- மண்ட வெல்லம் - 2 கிலோ

செய்முறை:

இரண்டையும் பிளாஸ்டிக் டப்பாவில் ஒன்றாக கலந்து மூடி வைக்கவும். 15 நாட்கள் கழித்து மூடியை நீக்கி வாயுவை வெளியேற்றி மீண்டும் மூடி வைக்கவும். அடுத்த 15 நாட்கள் கழித்து பயன்படுத்தலாம். இதில் இருந்து 50 மில்லி லிட்டரை எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கவும்.



பயன்:

- ✓ பயிர்களுக்கு தேவையான தழைச்சத்தை மீன் அமிலம் மூலம் வழங்கலாம்.

அரப்பு மோர் கரைசல்:

- அரப்பு இலை - 2 கிலோ
- தண்ணீர் - தேவையான அளவு
- புளித்த மோர் - 5 லிட்டர்

செய்முறை:

அரப்பு இலையை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 லிட்டர் சாறு வரும் வரை ஆட்டவும். பின் பிளாஸ்டிக் டப்பாவில் அரப்பு சாறு மற்றும் புளித்த மோர் 5 லிட்டர் ஊற்றி ஒரு வாரத்திற்கு மூடி வைக்கவும். ஒரு வாரத்திற்கு பிறகு வடிகட்டி 1 லிட்டர் வீதம் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கவும்.

பயன்:

- ✓ பூக்கள் அதிகமாகும்.

தேங்காய் கரைசல்:

- தேங்காய் பால் - 5 லிட்டர்
- மோர் - 5 லிட்டர்

செய்முறை:

5 லிட்டர் தேங்காய் பாலுடன் 5 லிட்டர் மோர் கலந்து ஒரு வாரத்திற்கு மூடி வைக்கவும். பின் வடிகட்டி 1 லிட்டர் வீதம் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கவும்.

பயன்:

- ✓ காய்ப்பு பூக்கள் அதிகமாகும்.

இளம் திரவி

- பூசணிக் காய் -2 கிலோ
- பப்பாளி - 2 கிலோ
- வாழை பழம் -2 கிலோ
- மண்ட வெல்லம் - 2 கிலோ

செய்முறை:

மேற்கண்ட பொருட்களை பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு மூழ்கின்ற அளவு தண்ணீர் அல்லது கோமியம் ஊற்றி 10 - 20 முட்டைகளை உடைத்து ஊற்றி காற்று புகாத அளவு மூடி வைக்கவும். 15 நாட்கள் கழித்து திறந்து பார்க்கும் போது ஆடை படிந்து இருக்கும் அப்படி இல்லை என்றால் மண்ட வெல்லம் போட்டு மீண்டும் மூடவும். அடுத்த 15 நாட்களுக்கு பின் வடிகட்டி 200 மில்லி லிட்டர் வீதம் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து அடிக்கவும்.



குறிப்பு:

- ✓ இவைகளில் பிரமாஸ்த்திரம் மற்றும் வேப்பம் பிண்ணாக்கு கரைசல் பூச்சி விரட்டியாக பயன்படுகிறது. இதனை மற்ற எந்த கரைசல் உடனும் சேர்ந்து அடித்தல் கூடாது.
- ✓ அரப்பு மோர் 1 லிட்டரை 200 லிட்டர் ஜீவமிர்தகரைசலுடன் கலந்து அடிக்கலாம்.
- ✓ இளம் திரவி 250 மில்லி லிட்டரை மீன் அமிலம் 50 மில்லி லிட்டருடன் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து அடிக்கலாம்.